TAMIL NADU LEGISLATURE LIBRARY
25 மார்ச் 1978
MADRAS

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை

திங்கட்கிழமை, 1978 மார்ச் 20

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் காலை 9-00 மணியளவில் மாண்புமிகு பேரவைத் தலைவர் திரு. முனு ஆதி அவர்கள் தலைமையில் பேரவை கூடியது.

1. இரங்கற் குறிப்பு

இந்திய நாடாளுமன்ற முன்னாள் தலைவர் திரு. எம். அனந்த சயனம் ஐயங்கார் அவர்கள் மறைவு குறித்து.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இந்திய நாடாளுமன்றத்தின் முன்னாள் தலைவரும் பீகார் மாநில முன்னாள் ஆளுநராகவும் இருந்த திரு. எம். அனந்த சயனம் ஐயங்கார் அவர்கள் 1978-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19-ம் தேதியன்று மறைந்ததை இப்பேரவைக்கு வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

திரு. அனந்தசயனம் ஐயங்கார் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்றவர். அவர் 1932-ஆம் ஆண்டிலிருந்த மத்திய சட்டசபை உறுப்பினராக இருந்தவர். 1952-ம் ஆண்டு முதல் 1956-ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றத்தின் துணைத் தலைவராகவும், பிறகு, 1956-ல் இருந்து 1962-வரை நாடாளுமன்றத்தின் தலைவராகவும் இருந்தார். பின்னர் பீகார் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

அன்னாரின் மறைவு குறித்து அவரை இழந்துவிட்ட குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் இப் பேரவையின் சார்பிலும் என் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மறைந்தவருக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடங்கள் மௌனமாக எழுந்து நிற்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

(உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடங்கள் மௌனமாக எழுந்து நின்றனர்).